

இந்திய உயர் ஸ்தானிகராலயம் கொழும்பு

ஊடக அறிக்கை

இலங்கைக்கான பாரிய இந்திய உதவி குறித்து தீர்மானித்த கலாநிதி.எஸ்.ஜெய்சங்கர் மற்றும் கௌரவ பசில் ராஜபக்ஷ

2022 ஜனவரி 15 ஆம் திகதி நிதி அமைச்சர் கௌரவ பசில் ராஜபக்ஷ அவர்களுடன் வெளியுறவுத் துறை அமைச்சர் கலாநிதி.எஸ்.ஜெய்சங்கர் அவர்கள் மெய்நிகர் மார்க்கமூடான சந்திப்பொன்றை நடத்தியிருந்தார். திரு ராஜபக்ஷ அவர்கள் கடந்த மாதம் இந்தியாவுக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின் தொடர்ச்சியாக இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. .

2. இந்தியாவிலும் இலங்கையிலும் தைப்பொங்கல் கொண்டாடப்படும் நிலையிலும் 2022 புது வருடத்திற்காகவும் இந்திய அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாகவும் தனது சார்பிலும் வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்கள் இலங்கை நிதி அமைச்சருக்கும் இலங்கை அரசுக்கும் மக்களுக்கும் வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டார்.

3. கொவிட் 19 காரணமாக மேலெழுந்துள்ள பொருளாதார மற்றும் ஏனைய சவால்களை வெற்றிகொள்வதற்கு சகல சாத்தியமான வழிகளிலும் இந்திய அரசாங்கம் தொடர்ந்தும் இலங்கைக்கு தேவையான உதவிகளை வழங்குமென்றும் இந்தியா எப்பொழுதும் இலங்கையுடன் இணைந்திருக்குமென்றும் கலாநிதி ஜெய்சங்கர் இங்கு குறிப்பிட்டார். நெருங்கிய நட்பு நாடுகளாகவும் கடல்சார் அயல் நாடுகளாகவும், இந்தியாவும் இலங்கையும் நெருங்கிய பொருளாதார தொடர்புகளால் நன்மை அடைகின்றமை குறிப்பிடத்தக்கது.

4. சார்க் நாணய பரிமாற்ற ஏற்பாட்டின் கீழ் இலங்கைக்கு 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டமை மற்றும் 515.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆசிய கணக்கு தீர்வக ஒன்றிய

கொடுப்பனவை இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைத்தமை போன்ற நடவடிக்கைகள் இலங்கைக்கு ஆதரவாக அமையும் என இரு அமைச்சர்களும் ஏற்றுக்கொண்டனர்.

5. உணவு, மருந்து மற்றும் அத்தியாவசியப்பொருட்கள் இறக்குமதிக்காக 1 பில்லியன் அமெரிக்க டொலரும், இந்தியாவிலிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதற்காக 500 மில்லியன் அமெரிக்க டொலர் இந்திய கடனுதவி குறித்த செயற்பாடுகளையும் இரு அமைச்சர்களும் ஆராய்ந்தனர்.

6. இலங்கையுடனான இந்தியாவின் நீண்டகால ஒத்துழைப்பை திரு. ராஜபக்ச அவர்கள் இச்சந்தர்ப்பத்தில் நினைவு கூர்ந்தார் அத்துடன் இவ்வாறான ஆதரவின் சமிக் கைகளை வெகுவாக பாராட்டினார். துறைமுகங்கள், உட்கட்டமைப்பு, எரிசக்தி, புதுப்பிக்கத்தக்க சக்தி, மின்சாரம் மற்றும் உற்பத்தி உள்ளிட்ட பல முக்கிய துறைகளில் இலங்கையில் இந்திய முதலீடுகளை அவர் வரவேற்றதுடன், அத்தகைய முதலீடுகளை ஊக்குவிப்பதற்கு இசைவான சூழல் வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார். திருகோணமலை எண்ணெய் தாங்கி தொகுதிகளை கூட்டாக நவீனமயமாக்குவதற்கு இலங்கை அரசாங்கம் அண்மையில் எடுத்த நடவடிக்கைகள் இலங்கையின் சக்தி பாதுகாப்பை மேம்படுத்துவதுடன் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் என இரு அமைச்சர்களும் இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டினர்.

7. இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் விவகாரம் வெளியுறவுத் துறை அமைச்சரால் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை மனிதாபிமான அடிப்படையில் விரைவில் விடுதலை செய்வதை உறுதி செய்யுமாறு இலங்கை அரசை அவர் வலியுறுத்தியுள்ளார்.

8. பொதுவான முன்னேற்றம் மற்றும் செழுமைக்கான நீண்டகால பொருளாதார பங்குடைமையை நோக்கிய பரஸ்பரம் நன்மை பயக்கும் இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பை வழிநடத்துவதற்காக மிகவும்

நெருக்கமான தொடர்பைப்பேண இரு அமைச்சர்களும்
இணங்கியுள்ளனர்.

(இச்செய்திக்குறிப்பின் உள்ளடக்கம், 15 ஜனவரி 2022 அன்று
புதுடில்லியில் உள்ள வெளியுறவுத் துறை அமைச்சினால்
வெளியிடப்பட்ட செய்தி அறிக்கையிலிருந்து பெறப்பட்டது.)

கொழும்பு
16 ஜனவரி 2022